

www.shaiivism.org

திருமன்திரம் டே இரண்டாம் தந்திரம்

திருச்சிற்றம்பலம்

1: அகத்தியம்

337:

நடுவுநில் ஸாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே

338:

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா ஸவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே

துஆ ணர்ஏதுாலிவிரட்டம்ஞிதுஆ

2: பதிவலியில் வீரட்டம் எட்டு

339:

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
கருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே

340:

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல் குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே

341:

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
தங்கும் படித்தவன் தாஞ்ஞர் தேவர்கள்
போங்குஞ் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே

342:

எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை (1)யோகிபாற்
போங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே
(1) யோகிபாற்

343:

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் முடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே

344:

முத்தீ கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே

345:

முலத் துவாரத்து முளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவுர் நலமாய் இருந்ததே

346:

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே

3: இலிங்க புராணம்

347:

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார் அர்ச்சித்துப் பத்திசெய் தாளே

348:

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வு வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே

349:

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி
(1)வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே
(1)வாழிப் பிரமற்கும்

350:

தாங்கி இருபது தோரூந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஓப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே

351:

உறுவது அறிதன்டி ஒண்மணற் சுட்டி

அறுவகை ஆனைந்தும் ஆட்டத்தன் தாதை
சேறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே

352:

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமனன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே

4: தக்கன் வேள்வி

353:

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே

354:

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே

355:

அப்பரி சேயை னார்பதி வேள்வியுள்
அப்பரி சேயங்கி அதிசய மாகிலும்

அப்பரி சேயது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே

356:

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள் ஸிட்
ப்பபரி சாகி (1)அலர்ந்திருந் தானே
(1) அலந்திருந்
(1) அமர்ந்திருந்

357:

(1) அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளூற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடி வந்தானே
(1) அலந்திருந்

358:

அரிபிர மன்தக்கன் அருக்க நுடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி (1)சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே
(1) சிந்ததகை

359:

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாழை நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே

360:

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர் பொன்றும் படிக்கே

361:

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அனித்தாங் கடைவதேம் ஆதிப் பிரானை
(1) விலிந்தா எது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே
(1) விலிந்தானத் தக்கனவ் வேள்வியை

5: பிரளையம்

362:

கருவரை முடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீரூற் ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே

363:

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே

364:

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழீம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே

365:

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள் அங்கி மிகாமைவைத் தானே

366:

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே

6: சக்கரப்பேறு

367:

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்

கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர
மேஸ்போக வெள் வி மலைஅம் ராபதி
பார்போக மேமூம் படைத்துடை யானே

368:

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் (1)தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தான்கூறு செய்தகே
(1) திரிக்கவொண்

369:

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து (1)தரித்தனன் கோலமே
(1) கொடுத்தனன்

370:

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீர்ப்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே

7: எலும்பும் கபாலமும்

371:

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் னாமே

8: அடிமுடி தேடல்

372:

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே

373:

ஆமே மூலகுற நின்றெம் அண்ணலுந்
தாமே மூலகில் தழற்பிழும் பாய்நிற்கும்
வானே மூலகுறும் மாமணி கண்டனை
(1)யானே அறிந்தேன் அவனாண்மை யாலே
(1) நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே

374:

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்கித் திருவுரு வாய்அண்டத்
தானுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே

375:

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்சௌல
நன்றாங் கழலடி நாடவோன் ணாதே

376:

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
முவடி தாவென் றானும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்
தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே

377:

தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்(1)கட லூழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மைய தாமே
(1)கடல்வாழித்

378:

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்
டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே

379:

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்

ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி ஸாரே

380:

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரோன் ஓளியைவென் றானே

9: (1)படைத்தல்

- (1) சிருஷ்டி
- (1) சர்வ சிருஷ்டி

381:

ஆதியோ டந்தம் இலாத (1)பராபரம்
போதம் தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தொன்றத் தோன்றுமாந்
தீதில் பறரயதன் பால்திகழ் நாதமே
(1) பராபரன்

382:

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே

383:

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ஸிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே

384:

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஜூந்துக்கும்
சார்வத்து சத்திலூர் சாத்துமா னாமே

385:

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஜூந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே

386:

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஜவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே

387:

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே

388:

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
(1)காயத்திற் சோதி பிறக்கும் அக் காற் றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே
(1) காய்கதிர்ச்

389:

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்
கண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே

390:

ஒங்கு பெருங்கடல் உள்ளூறு வாணொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே

391:

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்

நாரணன் நின்ற நடுவுட ஸாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே

392:

பயன்ளளி தாம்பரு மாமணி செய்ய
நயன்ளளி தாகிய நம்பன்ளேன் றுண்டு
அயன்ளளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே

393:

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையோடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே

394:

நின்றுயி ராக்கு நிமலன்னன் னாருயிர்
ஓன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே

395:

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட ஸாய்உளன்

ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே

396:

ஓருவன் ஓருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செக்குமற்று மாமே

397:

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மஸர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே

398:

ஆனவச் சத்தியும் ஆம் அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி ஸாஸ்விந்து விற்பிறந்து
ஆனவம் நீங்கா தவரென ஸாகுமே

399:

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா
மற்றைய முன்று மாயோ தயம்விந்து
(1)பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே
(1) பெற்றவள்

400:

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்திஉட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரண்மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண (1)அளித்தலே
(1) அளித்ததே

401:

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாமவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே

402:

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகிணி
பூரணி (1)போதாதி போதமு மாமே
(1) பூதாதி

403:

நின்றது தானாய் நிறைந்த மகேஸரன்
சென்றங் கியங்கும் அரண்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே

404:

ஓருவனு மேல கேழும் படைத்தான்
ஓருவனு மேல கேழும் அளித்தான்
ஓருவனு மேல கேழுந் துடைத்தான்
ஓருவனு (1)மேல கோடுயிர் தானே
(1) மேட்லோடுயிர்

405:

செந்தா மரைவண்ணன் தீவண்ணன்எம் இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
(1)அந்தார் பிறவி அறுத்துநின் றானே
(1) ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே

406:

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே

407:

ஓராய மேல கேழும் படைப்பதும்
ஓராய மேல கேழும் அளிப்பதும்
ஓராய மேல கேழுந் துடைப்பதும்
ஓராய மே(1)ல கோடுயிர் தானே

(1) உடலோடுயிர் தானே

408:

நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் சூட்டிக் குழுத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே

409:

அப்பரி செண்பத்து நான்குநா றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட
கிப்பரி சேஇருள் முடிநின் றானே

410:

ஆதித்தன் சந்திரன் அங்கிளன் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே

10: (1)காத்தல்

(1) திதி

411:

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப்

புகுந்துநின் றான்உட ஸாய்ஊயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே

412:

தானே திசையோடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே

413:

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் (1)பெருவழி அண்ணல் நின்றானே
(1) பெருவெளி

414:

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
(1)கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்து னேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே
(1) கூடும்பிறவிக்

415:

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்

தானோரு காலந் தண்மை யாய்நிற்குந்
தானோரு காலந்தன் மாயனு மாமே

416:

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்பறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்பற ஐந்தில் அமர்ந்துநின் றானே

417:

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சற் றிய சாலுங் குடமுக் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் ஸானே

418:

உள்ளுயிர்ப் பாயுட லகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் நிலங்கொளி
உள்ளுயிர் குமுனர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே

419:

தாங்கருந் தன்மையுந் தானவை பஸ்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும் அத் தாரணி தானே

420:

அனுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நனுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பனுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே

11: (1)அழித்தல்

(1) சங்காரம்

421:

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியல் வீசற்குக் கைஅம்பு தானே

422:

இலயங்கள் முன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெஸ்ஸி போலும் உலகம்
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே

423:

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஒதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்

விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே

424:

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தென் டிரையாகி
ஒன்றின் பதந்செய்த ஓம்னன்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே

425:

நித்தசங் காரம் உறக்கத்து நீள்முடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
சுத்தசங் காரந் தொழிலற் கேவலம்
உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே

426:

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே

427:

நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துட் டோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே

428:

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமும் நாலாம் உதிக்கிலே

429:

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும் அப் பாழிலே

430:

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே

12: (1)மறைத்தல்

(1) திரோபவம்

431:

உள்ளத் தொருவனை உள்ளஞ் சோதியை
உள்ளம்விட் டோரடி (1)நீங்கா ஒருவனை
(2)உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே

- (1)நீங்கா தொருவனை
- (2)உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்

432:

இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
 துன்பஞ்செய் பாசத் துயருள் (1)அடைத்தனன்
 என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
 முன்பிற் கொளுவி முடிகுவ தாமே
 (1)அடைந்தனன்

433:

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
 மறையவன் மூவரும் வந்துடன் சூடி
 இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
 மறையவன் வைத்த (1)பரிசறி யாதே
 (1)பரிசறி யாரே

434:

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
 ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
 ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
 சேண்படு பொய்க்கைச் செயல்லை யாரே

435:

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
 அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்

சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே

436:

அதெகின் றருள்தரும் அங்கங்கள் ஒசை
உதைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரகின் றவைசெய்த காண்டகை யானே

437:

ஒளித்துவைத் தேனுள் ஞறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றார்கள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்ட டிறைஞ்சினும் வேட்சியு மாமே

438:

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் (1)கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே
(1) கியங்கி யயன்திரு

439:

ஓருங்கிய பாசத்துள் உத்தமச் (1)சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை

அருங்கரை பேணில் அழுக்கற ஸாமே

(1) சித்தின்

440:

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே

13: (1)அருள்

(1) அஞக்கிரகம்

441:

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை
கட்டி (1)அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே
(1) அவிழ்க்கின்ற

442:

உச்சியில் ஓங்கி ஓளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் முன்றும் உலகுக்குத்
தச்ச மவனே சமைக்கவல் ஸானே

443:

- (1) குசவன் திரிகையில் ஏற் றிய மண்ணைக்
- (1) குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
- (2) குசவனைப் போல்ளங்கள் கோன்நந்தி வேண்டில்
- (3) அசைவில் உலகம் அதுஇது வாமே
- (1) குயவன்
- (2) குயவனைப்
- (3) அயைவில்

444:

விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்
 படையுடை யான்பரி சேஉல காக்குங்
 கொடையுடை யான்குணம் என்குண மாகுஞ்
 சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே

445:

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
 உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
 உகந்துநின் றேபடைத் தான்லூந்து பூதம்
 உகந்துநின் றேயிர் ஊன்படைத் தானே

446:

படைத் துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
 படைத் துடை யான்பல தேவரை முன்னே
 படைத் துடை யான்பல சீவரை முன்னே
 படைத் துடை யான்பர மாகிநின் றானே

447:

- (1) ஆதி படைத்தனன் ஜம்பெரும் (2)பூதம்
- (1) ஆதி படைத்தனன் (3)ஆசில்பல் ஊழி
- (1) ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
- (1) ஆதி படைத்தவை தாங்கிநின் றானே
- (1) அனாதி
- (2) பூதங்கள்
- (3) ஆயபல் ஊழிகள்

448:

அகன்றான் (1)அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அஸ்ஸன்
சிவன்றான் பலபல (2)சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே
(1) கடலிடம்
(2) சீவரும்

449:

உண்ணின்ற சோதி உறநின்ற ஒருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி (1)மாபோத மாமே
(1) மாபோதகமே

450:

ஆரும் அறியாத அண்டத் திருவருப்

பார்முத ஸகப் பயிலுங் கடத்திலே
நீனிற் பாஸ்போல நிற்கின்ற நேரமையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே

14: (1) கரு உற்பத்தி

(1) கர்பக்கிரியை

451:

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிளம் ஆருயிர
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள் ஸிருந்
தாக்குகின் றன் அவன் ஆவ தறிந்தே

452:

அறிகின்ற முலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே

453:

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே

454:

கருவை ஒழிந்தவர் கண்டநால் முவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாக ஒடி விழுந்ததே

455:

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்லூந்தும் ஈரெந்தோ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே

456:

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே

457:

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
(1)முழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் (2)விடானெனிற் (3)பன்றியு மாமே
(1) ஆகிப்படைத்தன
(2) விடாவிடிற்
(3) பந்தியு

458:

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் (1)அரியவன் றானாகும்
நேரோக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாஞ்சே
(1) அரியயன்

459:

ஏயங் கலந்த இருவர்தனு் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோஸை மானதே

460:

கர்பத்துக் கேவல மாயாள் (1)கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழு
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே
(1) கிளைக்கூட்ட

461:

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
(1)நன்பால் ஒருவனை நாடுகின் றேனே
(1) நன்பால்

462:

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே

463:

ஓழிபல செய்யும் வினையற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே

464:

சுக்கில நாடியில் தோன்றிய வெள் ஸியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்னன் சாணது வாகுமே

465:

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
(1)கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு முன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே
(1) கோகத்துள்

466:

பிண்டத்தில் உள்ளூறு பேதைப் புலன்றூந்தும்
பிண்டத்தி னாடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளூறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே

467:

இலைபொறி யேற் றி யெனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைபொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே

468:

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமன்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை வினைந்தது தானே

469:

அறியீ ரூடம்பினி ஸகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற் றினுட் சித்திகள் இட்ட
தறியவீ ரெந்தினு ளானது பிண்டமே

470:

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்

மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே

471:

கேட்டுநின் றேன்னங்குங் கேடில் பெருஞ்சுடர்
முட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுநின் றாகத்து நேர்பட்ட வாறே

472:

பூஷ்டன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே

473:

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய முன்று கரணமு மாய்விடும்
ஓட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே

474:

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்
பண்ணுதல் செய்து பசபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை

மண்முத ஸாக வகுத்துவைத் தானே

475:

அருள்ள தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே

476:

வகுத்த பிறவியை மாதுநல் ஸாஞ்சு
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே

477:

மாண்பது வாக வளர்கின்ற (1)வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே
(1) வன்னியைக்

478:

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் போருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதானும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே